

TECHNOLOGY ANALYTICS KNOWLEDGE ENTERPRISE

October 22, 2022

TAKE/BSE/2022-23
The Manager
Dept. of Corporate Services-Listing
BSE Limited,
P. J. Towers, Dalal Street,

Mumbai - 400001

Scrip Code: 532890

Dear Sir/ Madam,

TAKE/NSE/2022-23

The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,

Bandra - Kurla Complex, Bandra (East),

Mumbai - 400051

Symbol: TAKE

Sub: Newspaper Publication

Pursuant to Regulations 33 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, the extract of the Consolidated Unaudited Financial Results for the quarter ended June 30, 2022, published in newspapers, namely, Makkal Kural (Tamil) and Financial Express (English), dated October 20, 2022.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours sincerely,

For TAKE Solutions Limited

Srinivasan. P
Company Secretary

Encl: As above.



அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்

சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, அக்.20-தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளிகள் தொடர்புடைய அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் நடைபெ<u>ற்</u>ற மே மாதம் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக $(\mathcal{F}_{5}(\mathcal{F}_{5}))$ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் செய்யப்பட்டது. அந்த . அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்ற அரசு தீர்மானத்தை நேற்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற உறுப்பினர்கள் விவாதத்தில் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சதன் (ம.தி.மு.க.), திருமலைக்குமார் ராமச்சந்திரன் (கம்யூனிஸ்டு), (மார்க்சிஸ்ட்), சின்னதுரை சிந்தனைச்செல்வன் (வி.சி.க.), ஜி.கே. மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர் பேசினார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர், 'தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் குறித்து, சம்பவம் தான் தொலைக்காட்சியை -பார்த்தே தெரிந்துகொண்டதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஆனால்அப்போதையபோலீஸ்டி.ஜி. பி. டி.கே.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நிமிடத்துக்கு நிமிடம் அங்கு நடைபெற்ற நிகழ்வு குறித்து . முதலமைச்சரிடம் தெரிவித்தோம் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த சம்பவத்துக்கு முழுப் பொறுப்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். போலீஸ் அதிகாரிகள் மீது மட்டுமல்லாது, பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க. கடந்த அண்ணா ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழியில், அமைதி போராட்டம் பல்லாண்டு மண்ணில் காலமாக தூத்துக்குடி போராட்டமாகும். நடந்த மேலும் வலியுறுத்தும் வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2018 ம் ஆண்டு மே மாதம் 22ந் தேதி மாபெரும் ஊர்வலத்தை அந்தப் பகுதி நடத்தினார்கள். மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கவே இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அன்றைய அ.தி. மு.க. அரசு சரியாக கையாளவில்லை. ஊர்வலமாக மக்களை வந்த பேசவில்லை. அழைத்துப் அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளை கேட்டறிய தயாராக

திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு

அதுமட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி, அத்துமீறிப் கலைப்பத**ற்**கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதிபதி ஜெகதீசன் அருணா ஆணையம் _ அறிக்கை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. அந்தச் சம்பவத்தில் 13 பேர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயமும், 64 பேர் சிறுகாயமும் அடைந்தார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியின் கடந்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. இதுகுறித்து அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, 'இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத்

பொது அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம்,பாடியநல்லூர்,பாலாஜி நகர் முதல் தெரு,நெ.1/5B என்ற முகவரியில் வசித்து வரும் எனது கட்சிக்காரர் திருமதி.அனுசுயா சு/பெ ஜெய ராம் நாயுடு, இந்து, வயது சுமார் 62 என்பவருக்கு சொந்தமான அசல் கிரைய ஆவண எண். 1974/92, 05/05/1992 ஆம் தேதியிட்ட பொன்னேரி சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு

அல் என் 88/5 விஸ்தீரணம் சுமார் 0.8 சென்ட் வீட்டுமனையை திரு நரசிம்மலு நாயுடு என்பவரிடமிருந்து கிரயம் பெற்று தனது கைப்பற்றலிலுட சுவாதீன அனுபவத்திலும் இருந்து வந்த மேற்கண்ட அசல் கிரைய ஆவணட

கவாதீன அனுபவத்திலும் இருந்து வந்த பேற்கண்ட அசல் கிரைய ஆவணம் கடந்த 27/09/2022 அன்று காலை சுமார் 11:30 மணிக்கு வீட்டிலிருந்து தனது மகள் வீட்டிற்கு கும்மிடிப்பூண்டி காந்தி நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து கொண்டிருந்தபோது பையில் வைத்திருந்த மேற்கண்ட அசல் ஆவணம் காணாமல் போய்விட்டது. யாருக்கேனும் கிடைக்கப்பெற்று தவறாக பயன்படுத்தினால் அது எனது கட்சிக்காரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது அவ்வாறு கிடைக்கப்பெற்றால் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். N. KASIMANI, M.A., B. L...

N.KASIMANI,M.A.,B.L Advocate & Notary Public (GOVERNMENT OF INDIA



உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம் கூடுதல் நிதியுதவி

தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, மேலும் கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 30.5.2018 அன்று இறந்த பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு ஆணையிட்டோம். இவையெல்லாம் நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடந்தவை. அதாவது, ஆட்சிக்கு வந்தவுடன் 26.5.2021 அன்று உத்தரவிட்டு, அந்த ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.

தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபாகளுக்கு கடந்த ஆட்சியில் :ண்துடைப்பாக சில பணிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் படிப்பு, தகுதிக்கு ஏற்ற பணிகளை கேட்டார்கள். அதைப் பற்றி அன்றைய அரசு கவலைப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப பணியிடங்கள் 18 நபர்களுக்கு கடந்த 21.5.2021 அன்று வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

உங்களைப் போல டி.வி. நானும் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பேட்டி மறந்திருக்க அளித்ததை யாரும்

உண்மைக்கு மாறான தகவல்

'உள்துறையை கையில் வைத்திருந்த முதலமை**ச்**சர் பேசும் பேச்சா இது?' என்று நாடே கோபத்தால் அந்தளவுக்கு கொந்தளித்தது. உண்மைக்கு மிகப்பெரிய, தற்போதைய மாறான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்குப் பேசியிருக்கிறார்.

சொன்னது மிகப் அப்படி அவர் பெரிய தவறு என்று அவர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சொல்லிவிட்டது. ஆணையமே நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட 2 அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும்.

துப்பாக்கிச் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஆணையத்திடம் இருக்கும் மிக வலுவான ஆதாரம், விசாரிக்கப்பட்ட சாட்சியாக அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. அன்றைய ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் அங்குள்ள சம்பவங்களையும், நிமிடத்துக்கு நிலவாங்களைய**ம்** நிமிடம் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.

அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை

எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்துகொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்.

நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் இடைக்கால கரு**த்**துகளின் தெரிவிக்கப்பட்ட அடிப்படையில் தி.மு.க. அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதைப் பற்றி இங்கே பேசிய பல உறுப்பினர்கள் குறிப்பிட்டுச் சொல்லி யிருக்கிறீர்கள். கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 பேருக்கு, அவர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில் கொண்டு, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை 18.5.2022 அன்று அரசிடம் அளித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள், பரிந்துரைகளை கவனமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதைக் கையாண்ட முறை, கல வரத்துக்குப் பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆணையத்தின் முடிவுகளும்,

பரிந்துரைகளும் அரசால் செய்யப்பட்டன.

இந்த விசாரணை அறிக்கை குறித்து 29.8.2022 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தோம். அடிப்படையிலேதான் அவையில்கூட அந்த அறிக்கையை தாக்கல் செய்தோம். ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள<u>ை</u> எடுப்பதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

தூத்துக்குடி கலெக்டர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையைச் சேர்ந்த 3 வருவாய்த்துறை அதிகாரிகள் துறை ரீதியான துவங்கப்பட்டுள்ளது. நடவடிக்கை உள்துறை மூலமாக, அப்போதைய தென்மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி *கா*வல்துறை சாக துணைத்தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 7 காவலர்கள் _ நடவடிக்கைகள் ஒழுங்கு துவக்கப்பட்டுள்ளன. இதில் நேரடியாக இன்ஸ்பெக்டர் ஈடுபட்ட ஒரு உட்பட 4 காவலர்கள் பணியிடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒழுங்கு நடவடிக்கைகள் இந்த அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொண்டு வரப்படும்.

ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான், கடந்த அ.கி. மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம். நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கை காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக INI Ban நடந்துகொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்துகொள்வது மனிதத்தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும்.

அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். நான் இது ஏதோ இப்போது சொல்கிற ஆட்சிக்கு உறுதிமொழி அல்ல. முன்பே வருவதற்கு தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிதான். குற்றவாளிகளோ, யார் அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

27.04.2022 தேதியிட்ட பிரசுரத்தை விலக்கிக் கொள்ளுதல்

இது கீழே கையொப்பமிட்டவர்களின் உரிமைகளுக்குப் பாதகமில்லாமல் 27.04.2022-ம் தேதி பிசினெஸ் ஸ்டேண்டர்டு-சென்னை (ஆங்கில பதிப்பு), மக்கள் குரல்-சென்னை (தமிழ் பதிப்பு) பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கடன் கணக்கு எண் HHLCHE00296660-க்காக (தீபக்) தமிழ்நாடு, **சென்னை** - 600021, கொருக்குப் பேட்டை, கொச்ரேன் பேசின் ரோடு, பழைய கதவு எண் 106 மற்றும் 107, புதிய கதவு எண் 210 மற்றும் 212, ''வித்யாசாகர் ஆஸ்வால் கார்டன்'' ஐஎஸ்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் பிரை. லிட்., பிளாக் எண் ''ஓ'', மூன்றாவது தளம், ஃப்ளாட் எண் O-306 ஆக இருக்கும் சொத்தை(கள்) ஈடு வைத்தது தொடர்பாக சர்ஃபேஸி சட்டத்தின் 21.04.2022 தேதியிட்ட அறிவிப்பு 13(4) வெளியிட்டது உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்பதைத் தெரிவிப்பதற்கானது.

குட்டம்; அங்கீகாரம் பெற்ற அதிகாரி இடம்: சென்னை இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்

போதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்கால் உரிமம் ரக்கு

டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை தரும் மருந்துகளை விற்பனை செய்தால் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்து இது தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது**:**

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் டாக்டரின் உரிய பரிந்துரைச்சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945 படி விதிமீறலாகும். அவ்வாறு கண்டறியப்படும் மீறல்கள் மரு<u>ந்து</u>க்கடைகளின் உரிமங்கள் ரத்துசெய்யப்படும். உடனடியாக அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது வினியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து ரத்துசெய்யப்படும். உரிமங்களும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடுமையான நெருக்கடியில் ஆடை ஏற்றுமதி துறை

அவசரகால கடன் வரி உத்தரவாத தட்டத்தை அறிவிக்க வேண்டும்: மோழக்கு, மு.க.ஸ்டாலின் கழதம்

சென்னை, அக்.20-கடுமையான நெருக்கடியில் ஆடை ஏற்றுமதி துறை இருப்பதால் சிறப்பு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பிரதமர்

முத**ல்அ**மைச்சர்

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரகமர் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு, மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நரேந்திரமோடியை

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், போர் ரஷியா–உக்ரைன் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஆடை ஏற்றுமதி துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவை காட்டுகிறது.

இங்கிலாந்து அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95 சதவீதம், குறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது

கோடை காலத்துக்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது. குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும், அவற்றின் குறு சிறு நிறுவன வினியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளன. தொழிலாளர் வர்க்கத்தில் கணிசமான பகுதியை கொண்டுள்ள கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு ஆடைத்துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாத திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் இந்த புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

AUCTION

AUCTION on: THURSDAY 27.10.2022 at 11.30 am of Land & Building of Old Door No. 715 to 718. New Door No.50/330, Triplicane High Road, Now Quaid-E-Millath Salai, Chennai-600 005, Land area 438.5 Sq.ft. with building. MORTGAGOR: Mr.C.Jagadeesan S/o.Mr.Chelladurai, Chennai-02.

AUCTION WILL BE HELD AT MORTGAGEE'S OFFICE:-

MORTGAGEE:-(1)M/s. SRINATHJI ASSOCIATES, No.1/35, Haridass Main Road, Kolathur, Chennai-600099. Refundable Entrance Fee: Rs. 10,000/- Per head by Cash EMD: 25% of accepted Bid Value on the Spot.

For Terms & Conditions -: AUCTIONEERS :-M/s. VARMA & CO New No.25, Flowers Road, Chennai: 600 084. Cell No. 9840116302

AUCTION

AUCTION on: FRIDAY 28.10.2022 at 11.30 AM of Plot No.44, New Door No.18, (Old door No.31), Gangaiamman Koil Street, Indira Nagar, Cholapuram, Ambattur, Chennai - 600053. Land (Appx) 1246 Sq.ft., with building. MORTGAGOR: Mr.E.SOMASUNDARAM

S/o.Mr.M.ELUMALAI, Ch-53. **AUCTION WILL BE HELD AT**

MORTGAGEE'S OFFICE:-MORTGAGEE:-(1)M/s.GOLD SUN FINANCE CORPORATION., No.1/35, Haridass Main Road,

Kolathur, Chennai-600099. Refundable Entrance Fee: Rs. 10,000/- Per head by Cash EMD: 25% of accepted Bid

Value on the spot.

For Terms & Conditions Contact -: AUCTIONEERS :-M/s. VARMA & CO New No.25, Flowers Road, Chennai: 600 084. Cell No. 9840116302

பெயர் மாந்நம்

IVamsikrishna Raqahavaiah த/பெ. ராகவையா, தாயார் பெயர் | சுரேகா, பிறந்த தேதி: 07.08.1983 முகவரி: T 19, பிளாக்1, SSL கிரீன் பார்க் அபார்ட்மெண்ட், குன்றத்தூர், மதானந்தபுரம், சென்னை-600125-ல் வசிக்கும் நான் இனி VAMSIKRISHNA RALLABANDI என்று அழைக்கப்

Vamsikrishna Ragahavaiah

BEFORE THE XVIII ADDL CITY CIVIL COURT. CHENNAI O.S No. 4128 OF 2022 Mr. T. Sampath,

Mr. D.Dinesh Raj, ... Defendant To, Mr. D.Dinesh Raj S/o. Late Mr. K. Danapathy,

Old No. 32, New No. 10/2, Fernpet 1st Street, Nandanam, Chennai 600035. ... Defendant In the above O.S. No.4128 of 2022, the Hon'ble XVIII Addl City Civil Judge, Chennai was pleased to order paper publication to you on 18.10.2022 on or before 10.11.2022. In stric compliance with the above-said order, this paper publication has been effected to you. Therefore, kindly make your appearance by counsel or by person before the Hon 'ble XVIII Addl City Civil Judge, Chennai, at 10:30 a.m. on 1 7 .11.2022 failing which the

matter will be decided in you

Subhalaxmi Samanta Counsel for Plaintiff

ள்ளர் ஓயிஸ் ஆட்டோ வப்ளாள்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்) ஓரிக்ஸ் ஆட்டோ இணிபோஸ்டிர்க்சர் சர்வீசஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம்) பதிவு அலுவலகம்: மனை எண்.34. மாரோல் கூட்டுறவு தொழிற்பேட்டை, அந்தேரி — குர்லா சாலை, அந்தேரி (கிழக்கு), மும்பை — 400 055, தொலைபேசி எண்: +01 22 2855 805/6707 1010, பேக்ஸ் : +91 22 2852 8549 மின்னஞ்சல் : info@orixindia.com | www.orixindia.com | CIN : U74900MH2006PLC163937 ORIX (கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும்

ஓரித்ஸ் லீசிங் & ஹுனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்

(கட்கொட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002, பிரிவு 13(2)ன் கீழ் அறிவிப்பு) கீழ்க்கண்ட கடன்தார்கள் மற்றும் உடன் கடன்தார்கள் ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சர்வீசஸ் இத்தியா லிமிடெட்டில் கீழ்க்குறிப்பிட்டுள் குழக்கண்ட கடன்தளாளன் மற்றும் உடன் கடன்தாராகள் ஓள்க்ஸ் லீசிங் உபைனாளையுல சானசஸ ஐநதயா லமலடடடில் கழக்குறப்பட்டுள்ள ஈடுபெற்ற கடன்களை பெற்றிருந்தனர். கீழ்க்குறிப்பிட்டுள்ள கடன்தாரர்கள் மற்றும் திடக்க கடன்தாரர்கள் பெற்ற கடனுக்கு ஈடாக உரிய சொத்துக்கள் அடமானமாக பெறப்பட்டது. கடன் ஒப்பத்தங்களில் உள்ள விதிகள் மற்றும் நிடந்தனைகளை கடைபிடிக்க மற்றும் ஒழுங்காக திரும்ப செலுத்த அவர்கள் தவறிவிட்டனர். ரிசர்ல் பேங்க் ஆப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி அவர்களின் கடன்கள் என்பிஏ ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளது. அவர்கள் ஓரிக்ஸ் லீசிங் உபைனான்சியல் சர்வீசஸ் இந்தியா விமிடெட்டிற்கு கீழக்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளபடுக அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செலுத்த வேண்டிய பாக்கித் தொகை மற்றும் மேற்சொன்ன தொகையின் மீது அந்தந்; தேதிகளிலிருந்து ஒப்பந்தப்படியான மற்றும் பொருந்தக்கூடிய மேலும் வட்டி ஆகியவை கீழே அளிக்கப்பட்டுள்ளது.

வ. எண்	கடன் கணக்கு எண்.	கடன் வகை	கடன்தாரர்கள் பெயர்	13(2) அறிவிப்பு படி செலுத்த வேண்டிய தொகை	அறிவிப்பு தேதி	ஈடு பெற்ற ஆஸ்தி விவரங்கள்
1	LN000000014492	SME ஈடுபெற்ற கடன்	1. எபினேசர் வி எம் 2. பிரேமா இ	ტ. 34,29,833.19/-	13 அக்டோயர் 2022	்சபா அபார்ட்பென்ட் என்று அழைக்கப்படும் கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ள ப்ளாட் கண். 12 மற்றும் அதன் தண்டுகளும், பகுதிகளும், 750 சதுர அடி (பொதுவான பகுதிகளும், 750 சதுர அடி (பொதுவான பகுதிகை நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் பிரிக்கப்படாத பங்கு 235 சதுர அடி நிலம் தனு எண். 31/13, 33/14 55/15, 37/16, சச்சிதானந்தம் தெகு, (செந்து வரி சதியடி நெல் வயல் தெகு) கொடியில் நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் நடியில் தெகு கொடிய நடியில் நடியில் தெகு கொடிய தேர். என். 2355/169, பட்டாபடி ஆர்.எஸ். என். 2355/169, பட்டாபடி ஆர்.எஸ். என். 2355/169, பட்டாபடி ஆர்.எஸ். என். 2355/131, பினாக் என் 37, புரணைவர்க்கம் கிரமம், பெரம்பதர்—புரசைவர்க்கம் தாலுக்கா, மற்றும் வல்லைகள் உடக்கு: திகு, நடைசைகள் சதவியில் விடு. தெற்கு: ஆர்.எஸ். எண். 2355/147, மேற்கு: சுச்சிதானந்தம் தெகு

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாக்கித்தொகை மற்றும் அந்தந்த தேதிகளிலிருந்து ஒப்பந்தப்படியான விகிதத்தில் வட்டி மற்றும் இதர கட்டணங்களை இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லியிடெட்டிற்கு செலுத்துமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் ஓரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லியிடெட்டிற்கு செலுத்த வேண்டிய தொகையை பெறுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள அடமான சொத்துக்களின் மீது கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டு சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002, பிரிவு 13(4) மற்றும் பிரிவு 14ன் கீழ் நடவடிக்கைகளை கீழ்க்கையொப்பமிட்டவ மேற்கொள்வார். மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(13)ன்படி மேற்சொன்ன ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்றல்/குத்தகைக்கு விடுதல் அல்லது இதர வகையில் ஈடுபட உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியவும்.

தேதி: 13.10.2022 இடம்: சென்னை

ஆங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒரிக்ஸ் லீசிங் & பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்

டேக் சொல்யூஷன்ஸ் லட்.,

CIN: L63090TN2000PLC046338 பதிவு அலுவலகம் : எண். 27, டேங்க் பண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, <u>www.takesolutions.com</u>

ஜூன் 30, 2022ல் முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத

றணந்த நிதிநிலை அறிக்கையின் சுருக்கம்

ு வட்சத்தில், ஒரு பங்கு டேட்டா தவிர)							
விபரங்கள்	30.06.2022 அன்று முடிந்த 3 மாதங்கள் (தணிக்கை செய்யப்படாதது)	31.03.2022 அன்று முடிந்த ஆண்டு (தணிக்கை செய்யப்பட்டகு)	30.06.2021 அன்று முடிந்த 3 மாதங்கள் (தணிக்கை செய்யப்படாதது)				
செயல்பாடுகளின் மூலம் வருமானம்	5,791.06	65,519.26	20,915.38				
தனிச்சிறப்புள்ள இனங்கள்	-	-	-				
தொடரும் செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு	(604.02)	(8,530.81)	(251.20)				
நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு	(2,073.40)	(68,571.08)	-				
வரிக்கு பின்பு லாபம்/(நஷ்டம்)	(2,634.97)	(78,229.51)	(321.43)				
சமபங்கு மூலதனம்	1,462.25	1,462.25	1,462.25				
மொத்த விரிவான வருமானம்	(3,299.35)	(94,430.27)	(1,801.57)				
ஒரு பங்கு ஈட்டிய வருவாய்							
(ஆவண மதிப்பு ஒவ்வொன்றும் ₹1/- வருடாந்திரமல்ல)							
(அ) அடிப்படை	(1.79)	(53.50)	(0.22)				
(ஆ) மாற்றியமைக்கப்பட்ட நிலையில்	(1.79)	(53.50)	(0.22)				
சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் நிதிநிலை முடிவுகள் (தன	ித்தன்மையான தகவ	່ນ)					
செயல்பாடுகளின் மூலம் வருமானம்	1,338.93	3,039.14	519.57				
இதர வருமானம்	59.88	488.12	172.84				
தொடரும் செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு	(157.70)	238.85	315.88				
நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு	-	(47,169.40)	-				
வரிக்கு பின்பு லாபம்/(நஷ்டம்)	(157.70)	(47,716.80)	340.79				
	செயல்பாடுகளின் மூலம் வருமானம் தனிச்சிறப்புள்ள இனங்கள் தொடரும் செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு வரிக்கு மூன்பு வரிக்கு மின்பு லாபம்/(நஷ்டம்) சமடங்கு மூலதனம் மொத்த விரிவான வருமானம் ஒரு பங்கு ஈட்டிய வருவாய் (ஆவண மதிப்பு ஒவ்வொன்றும் ₹1/- வருடாந்திரமல்ல) (அ) அடிப்படை (ஆ) மாற்றியமைக்கப்பட்ட நிலையில் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் நிதிநிலை முடிவுகள் (தன் செயல்பாடுகளின் மூலம் வருமானம் இதர வருமானம் தொடரும் செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு	விபரங்கள் (கணிக்கை (கணிக்கை கெய்யப்படாதது) செயல்பாடுகளின் மூலம் வருமானம் 5,791.06 தனிச்சிறப்புள்ள இனங்கள் தனிக்கிறிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு (604.02) நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு (2,073.40) வரிக்கு முன்பு (2,073.40) வரிக்கு மின்பு லாபம்/(நஷ்டம்) (2,634.97) சமபங்கு மூலதனம் 1,462.25 மொத்த விரிவான வருமானம் (3,299.35) ஒரு பங்கு ஈட்டிய வருவாய் (ஆவண மதிப்பு ஒவ்வொன்றும் ₹1/- வருடாந்திரமல்ல) (அ) அடிப்படை (1.79) செயல்பாடுகளின் மூலம் வருமானம் (3,389.33) செயல்பாடுகளின் மூலம் வருமானம் (1,338.93) இதர வருமானம் (அமாம் செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு (157.70) நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து லாபம்/(நஷ்டம்) வரிக்கு முன்பு -	விபரங்கள்				

குறிப்பு: 1. டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டை ('நிறுவனம்') பொறுத்தமட்டில், 30 ஜூன் 2022 அன்று முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட தனித்தன்மையான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள், அக்டோபா் 18, 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தணிக்கை குழுவினால் மறு ஆய்வு செய்யப்பட்டு. அன்றே நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முடிவுகள், நிறுவனத்தின் சட்டப்பூர்வமான தணிக்கையாளர்களால், தணிக்கை

2. இந்த நிதிநிலை முடிவுகள், கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133ன் கீழ்வரும் செபி (பட்டியல் மற்றும் வெளியீடு குறித்தத் வைகள்) ஒழுங்குமுறை, 2015, விதிமுறை 33ன் உரிய விதிகள் மற்றும் ஜூலை 05, 2016 தேதியிட்ட செபி சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய கணக்கியல் தூநிலைகள் ('Ind AS')ன்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

3. பட்டியல் மற்றும் வெளியீடு குறித்தத் தேவைகள் தொடர்பாக, செபி (SEBI) அமைப்பு 2015ம் ஆண்டு வழங்கியுள்ள வழிகாட்டுதலில் உள்ள விதிமுறை 33ன் படி, பங்குச் சந்தையில் சமாப்பிக்கப்பட்டுள்ள முழுவடிவிலான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் மேலே தரப்பட்டுள்ளது. முழுவடிவிலான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கைகளை www.nseindia.com மற்றும் www.bseindia.com என்ற பங்கு வர்த்தக இணையதளங்களிலும், www.takesolutions.com என்ற நிறுவன இணையதளத்திலும் காணலாம்.

இயக்குநாகள் குழுவின் சார்பாக ஒப்பம்/– ஸீரிவாசன் H R



CITY UNION BANK LIMITED ADMINISTRATIVE OFFICE-SHARES

"NARAYANA" 24B Gandhi Nagar, Kumbakonam - 612 001 Phone No: 0435 - 240232/9361703585 E-mail: shares@cityunionbank.com

Website: http://www.cityunionbank.com CIN: L65110TN1904PLC001287

NOTICE FOR LOSS OF SHARE CERTIFICATE(S)

Notice be and is hereby given cautioning all the shareholders/public not to deal in any manner ir respect of below mentioned securities of the Bank as the same have been informed to the Bank by the shareholder(s) as lost/misplaced (with or without transfer deeds).

Folio No.	Certificate	Certificate	Distinctive No.(s)	Name			
	No.(s)	Shares					
CUB0012131	12131	39500	53881471-53920970	BHAGAWANDAS R			
Any person who h	as any claim i	n respect of t	he aforesaid Share Certifica	ates should lodge such claim	1		

with the Bank at its Administrative office/Registrar & Share Transfer Agents "RTA" at M/s Integrated Registry Management Services Private Limited, Unit: City Union Bank Ltd., 2nd Floor, Kences Towers, No.1, Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600 017, within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the Bank will proceed to issue

For City Union Bank Limited

the Duplicate Share Certificates in favour of the Registered Holder(s).

Date: 19/10/2022 **Company Secretary**

MARKETS

** TAKE SOLUTIONS LTD CIN: L63090TN2000PLC046338 Regd. Office: 27, Tank Bund Road, Nungambakkam,

Chennai - 600 034, Tamil Nadu. www.takesolutions.com **Extract of Consolidated Unaudited Financial Results**

for the quarter ended June 30, 2022 (₹ In Lakhs except per share data)

			•		
S. No.	Particulars	3 Months ended Jun 30, 2022 (Unaudited)	Year ended Mar 31, 2022 (Audited)	3 Months ended Jun 30, 2021 (Unaudited)	
1	Revenue from operations	5,791.06	65,519.26	20,915.38	
2	Exceptional Items	-	-	-	
3	Profit /(Loss) before tax for continuing operation	(604.02)	(8,530.81)	(251.20)	
4	Profit /(Loss) before tax for discontinued operation	(2,073.40)	(68,571.08)	-	
5	Profit /(Loss) after tax	(2,634.97)	(78,229.51)	(321.43)	
6	Equity Share Capital	1,462.25	1,462.25	1,462.25	
7	Total comprehensive income	(3,299.35)	(94,430.27)	(1,801.57)	
8	Earnings per share (Par value of ₹ 1/- each, not annualised)				
	(a) Basic	(1.79)	(53.50)	(0.22)	
	(b) Diluted	(1.79)	(53.50)	(0.22)	
Fin	ancial Results of TAKE Solutions Limited (Stand	lalone Information	1)		
1	Revenue from operations	1,338.93	3,039.14	519.57	
2	Other income	59.88	488.12	172.84	
3	Profit /(Loss) before tax for continuing operation	(157.70)	238.85	315.88	
4	Profit /(Loss) before tax for discontinued operation	-	(47,169.40)	-	
5	Profit/(Loss) after tax	(157.70)	(47,716.80)	340.79	

- 1. The Unaudited Standalone and Consolidated financial results for the quarter ended June 30, 2022 ir respect of TAKE Solutions Limited ('the Company') have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at in their respective meetings held on October 18, 2022. The above results have been subjected to limited review by the Statutory auditors of the Company.
- 2. These financial results have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules thereunder in terms of Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI Circular dated July 05, 2016.
- 3. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations. 2015. The full format of the Unaudited Financial Statements are available on the Stock Exchange websites www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.takesolutions.com

For and on Behalf of the Board of Directors

ate : October 18, 2022

Srinivasan H R Chairman for the meeting dated Oct 18, 202

(i) IDBI mutual

IDBI Asset Management Limited

CIN: U65100MH2010PLC199319 Registered Office: IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
Corporate Office: 4th Floor, IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
Tel: (022) 66442800 Fax: (022) 66442801 Website: www.idbimutual.co.in E-mail: contactus@idbimutual.co.in

Notice No. 05/2022-23

Winding up of IDBI Gilt Fund and IDBI Dynamic Bond Fund, Under Regulation 39(2)(a) of SEBI (Mutual Funds) Regulations, 1996

NOTICE is hereby given that pursuant to compliance of Regulation 39(2)(a) of SEBI (Mutual Funds) Regulations, 1996 IDBI Trustee Company Limited ("Trustee" of IDBI Mutual Fund) has decided to wind up IDBI Gilt Fund (An open-ended debt scheme investing in government securities across maturities. A relatively high interest rate risk and relatively low credit risk scheme) and IDBI Dynamic Bond Fund (An open-ended dynamic debt scheme investing across duration. A relatively high interest rate risk and relatively low credit risk scheme) (The Schemes) as the Schemes were not able to maintain Asset under management (the AUM) of Rs. 20 crores on rolling basis.

 $A separate \ notice \ will be \ published \ to \ conduct \ a \ meeting \ of \ the \ unitholders \ of \ the \ Schemes \ to \ obtain \ consent$ $of the \ unit holders \ participating \ in \ the \ voting \ by \ simple \ majority \ on \ the \ basis \ of \ one \ vote \ per \ unit \ for \ winding \ up$ of the schemes and to approve by simple majority of the unitholders present and voting at the meeting a resolution for authorizing the Trustees or any other person so authorized by the Trustee to take steps for winding up of the Schemes.

Accordingly, unitholders of the schemes whose names appear on the register of unitholders maintained by the Fund at the close of business hours on 20-10-2022, shall be entitled to attend and vote at the meeting If none of the unitholder(s) are present at the meeting, the Trustee or the person so authorized shall assume the authority to take steps for winding up of the Schemes.

In pursuance to Regulation 40 of the SEBI (Mutual Funds) Regulations, 1996 with effect from October 20, 2022 IDBI Asset Management Company Limited shall:

(a) cease to carry on any business activity in respect of the Schemes;

(b) cease to create or cancel units in the Schemes;

(c) cease to issue or redeem units in the Schemes

Individual communication is being dispatched to the unitholder(s) disclosing the circumstances leading to the winding up of the Schemes.

For IDBI Asset Management Limited (Investment Manager to IDBI Mutual Fund)

Place: Mumbai

Company Secretary and Chief Compliance Office

Statutory Details: IDBI Mutual Fund has been set up as a trust sponsored by IDBI Bank Limited with IDBI MF Trustee Company Limited as the Trustee ("Trustee" under the Indian Trusts Act, 1882) and with IDBI Asset Management Limited as the Investment Manager.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

homefirst

Home First Finance Company India Limited

CIN: L65990MH2010PLC240703 Registered office: 511, Acme Plaza, Andheri-Kurla Road, Andheri (East), Mumbai 400059

Tel: 91 022 67425118; Email id: corporate@homefirstindia.com; Website: https://homefirstindia.com/ Extract of Statement of Unaudited Financial Results for the quarter and

	half year ended 30 Sej	ptember 2	2022 (Rs. ir	n million, except	per share data)
ìr.		Quarte	r ended	Half year ended	Year Ended
o.	Particulars	30.09.2022	30.09.2021	30.09.2022	31.03.2022
υ.		Reviewed	Reviewed	Reviewed	Audited
	Total Income from Operations Net profit / (loss) for the period	1,893.99	1,461.19	3,587.44	5,956.70
	(before tax, exceptional and/or extraordinary items) Net profit / (loss) for the period before tax	691.73	563.08	1,354.70	2,262.95
	(after exceptional and/or extraordinary items) Net profit / (loss) for the period after tax	691.73	563.08	1,354.70	2,262.95
	(after exceptional and/or extraordinary items) Total comprehensive income for the period [comprising profit / (loss)	542.74	448.67	1,055.21	1,860.98
	for the period (after tax) and other comprehensive income (after tax)]	541.95	447.85	1,053.62	1,857.78
	Paid up equity share capital	175.46	175.05	175.46	175.27
	Reserves (excluding revaluation reserve)	16,680.73	14,451.83	16,680.73	15,561.58
	Securities premium account	11,019.92	10,989.15	11,019.92	11,003.57
	Net worth	16,856.19	14,626.88	16,856.19	15,736.85
0	Paid up debt capital / outstanding debt	41,540.68	30,753.62	41,540.68	34,667.67
1	Debt equity ratio	2.46	2.10	2.46	2.20
2	Earnings per share (of Rs. 2 each)				

Analytical ratios for the quarter ended 30 September 2022

(for continuing and discontinued operations)

		Quarter ended
		30.09.2022
a. b. c.	Total Debts to Total Assets Net Profit Margin (%) Gross NPA to loan assets	0.70 28.65% 1.93%
d. e. f.	Net NPA to Net assets Provision coverage ratio (Stage 3) Liquidity coverage ratio	1.43% 26.42% 110.56%

6.19 6.03

Notes:

Diluted

- The above is an extract of the detailed format of the unaudited financial results for the quarter and half year ended 30 September 2022 which have been reviewed by the Audit Committee and approved by Board of Directors at their respective meeting held on 19 October 2022, and subjected to a limited review by statutory auditors and filed with the stock exchanges under Regulation 33 and 52 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid financial results is available on the website of the Company (www.homefirstindia.com), BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com)
- The financial statements have been prepared in accordance with Ind AS notified under the Companies (Indian Accounting standards) Rules, 2015
- There is no impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies fo the half year ended 30 September 2022.
- Pursuant to the RBI circular dated 12 November 2021 "Prudential norms on Income Recognition, Asset Classification and Provisioning (IRACP) pertaining to Advances Clarifications", the Company changed its NPA definition to comply with the norms/ changes for regulatory reporting, as applicable. This has resulted in classification of loans amounting to Rs. 442.39 million as additional non-performing assets (Stage 3) as at 30 September 2022. However, the said change does not have a material impact on the financial results for the half year ended 30 September 2022. However, the said change does not have a material impact on the financial results for the half year ended 30 September 2022. On 15 February 2022, the RBI allowed deferment pertaining to the upgradation of Non Performing accounts till 30 September 2022. However, the Company has not opted for such deferment and continues to align Stage 3 definition to revised NPA definition
- Figures of previous periods/year have been regrouped and/ or reclassified wherever considered necessary.

Manoi Viswanat

12.04 11.73

5.13 5.03

21.26 20.85

Sd/-

COMPLIANCE MANDATORY BY OCT 31

Insurers must cover mental illness: Irdai

MITHUN DASGUPTA Kolkata, October 19

THE INSURANCE REGULA-TORY and Development Authority of India (Irdai) has asked all insurance companies providing health insurance to confirm compliance with regulations to cover mental illness by all insurance products before October 31.

Issuing a circular, Irdai has reiterated that all insurance products shall cover mental illness and comply with the provisions of the Mental Healthcare Act, 2017 without any deviation. The Act came into force with effect from May 5. 2018. According to the Act, every insurer shall make provision for medical insurance for treatment of mental illness on the same basis as is available for treatment of physical ill-

The insurance regulator in August 2018 had directed all insurance companies to comply with the provisions of the Mental Healthcare Act with immediate effect, "Insurers are requested to confirm com-



BEING STRICT

- All insurance products shall cover mental illness and comply with the provisions of the Mental Healthcare Act, 2017 without any deviation
- Some insurers are not providing cover to newborns/infants with internal congenital birth defects from day one

pliance before October 31, 2022," Irdai said in a circular

issued on Tuesday. The insurance regulator

has also said it is observed that many health insurance products that are marketed by insurers are not providing cover to newborns/infants with internal congenital birth defects from day one, thus going against the "true spirit" of the guidelines.

It was mandated by Irdai earlier this year that internal congenital diseases, genetic diseases or disorders are not allowed to be incorporated as exclusions in the terms and conditions of the policy contract. The intent of the above provision was to cover newborns with internal congenital birth defects from day one.

It is reiterated that all insurance products that cover newborns/unborns shall comply with the necessary provisions without any deviation and provide coverage from day one without imposing any waiting periods/sub-limits or any other restrictive conditions, Irdai said in its circular dated October 18. "These instructions shall come into force with immediate effect,"

HDFC AMC September quarter

PRESS TRUST OF INDIA New Delhi, October 19

HDFC ASSET MANAGEMENT Company (AMC) on Wednesday reported a 6% growth in the profit after tax (PAT) at

www.assamtenders.gov.in.

company for the issue of Duplicate Share Certificate(s).

ame of Registered Folio No. Share Certificate No.

SAROJ K. PAREKH

SWAPAN K. PAREKH

Date: 20/10/2022

Place: Mumbai

Date: October 19, 2022

: 61/2022-23

ssue Duplicate Share Certificate(s).

₹364.1 crore for the July-September quarter of the current financial year. The asset management firm had posted a PAT of ₹344.5 crore in the same quarter of preceding fiscal, HDFC AMC said in a filing to

PAT rises 6% to ₹364 crore

NOTICE INVITING TENDER

Assam Cancer Care Foundation 3rd Floor, V.K. Trade Centre G. S Road Opposite Downtown Hospital,

Guwahati -781022, Assam. E: procurement@accf.in | W: www.assamcancercarefoundation.org

Assam Cancer Care Foundation (ACCF) invites bids for procurement of below item / services:

1. RFP for supply, installation, and commissioning of "Laparoscope and Boyle's apparatus" at newly constructed Cancer Care Hospitals at various locations in Assam. For Detailed terms and condition for participation, Please visit www.assamcancercarefoundation.org and

SUNDARAM-CLAYTON LIMITED

Regd, Office: Chaitanya, No. 12, Khader Nawaz Khan Road, Nungambakkam

Notice of Loss of Share Certificate(s)

NOTICE is hereby given that the following Share Certificate(s) issued by the

company is/ are stated to have been lost or misplaced or stolen and the registered

holders / the legal heirs of the registered holders thereof have applied to the

he public are hereby warned against purchasing or dealing in any way, with the

above Share Certificate. Any person(s) who has/ have any claim(s) in respect of

he said Share Certificate(s) should lodge such claim(s) with the company at its

registered office at the address given above within 15 days of publication of this

otice, after which no claim will be entertained and the company will proceed to

- 600034 ClN L35999TN1962PLC004792 www.sundaram-clayton.com Email: corpsec@sundaramclayton.com Ph # 044-28332115

Chief Operating Officer, ACCF

Distinctive Nos.

For Sundaram-Clayton Limited Sd/- Company Secretary

the stock exchanges.

Total income rose 7% to ₹648.9 crore for the quarter ended on September 30, 2022, from $\stackrel{7}{\sim}608.4$ crore in the yearago period.

HDFC AMC, an investment manager to HDFC Mutual Fund, has a diversified asset class mix across equity and fixed income.

The fund house managed an average assets under management (AAUM) of ₹4.29 trillion for the quarter under review, compared with ₹4.38 lakh crore in the same quarter of the preceding fiscal, registering a decline of 2.2%. Its market share was 11% in quarterly AAUM of the mutual fund industry.

Edelweiss Wealth weighs ₹3,000-cr venture debt fund



BAIJU KALESH & PREETI SINGH October 19

EDELWEISS WEALTH MAN-AGEMENT, backed by Hong Kong-based private equity fund PAG, is looking to raise about ₹3,000 crore (\$362 million) for a new venture debt fund.

Edelweiss Crossover Yield Opportunities Fund will focus on lending to new age or highgrowth companies in India that count private equity firms and venture capital funds as investors, according to Pranav Parikh, managing partner and head of private equity at Edelweiss Wealth. "We will look to lend \$5 million to \$15 million to companies, who can replace some of the equity fundraising needs with debt," Parikh said in an interview, adding that some of the loans could have an equity component that help generate additional returns.

Edelweiss Wealth plans to complete the fundraising by June next year and the new fund could invest in about 40 companies by 2026, he said. Higher interest rates and

investors being more cautious about plowing money into unlisted businesses have fuelled demand for debt financing among startups. India's venture debt market could surpass \$1 billion this year, according to Stride Ventures. Edelweiss Wealth manages

more than \$24 billion of assets and provides services including investment advi-

Edelweiss Financial raises ₹415 cr via NCDs

EDELWEISS FINAN-CIAL Services (EFSL) on Wednesday said it has raised ₹415 crore by issuing secured redeemable non-convertible debentures (NCDs) to fund business growth. The tranche II issue has seen significant demand in the retail segment with a total collection of ₹4,15 crore, EFSL said in a statement. The issue has seen interest from investors across series and tenures offering annual, monthly and cumulative interest options with the effective annual yield ranging from 8.84% to 10.09%, it added.

sory, estate planning and investment management. Some of Edelweiss Wealth's funds had invested in Softbank Group Corp-backed electric car startup Ola Electric Mobility and Innovation.

PAG invested about \$325 million in Edelweiss Wealth last year as part of its partnership with Edelweiss Group. PAG owns about 61.5% in the wealth management firm. _BLOOMBERG

ZF Commercial Vehicle Control Systems India Limited (Formerly known as WABCO India Limited) Regd. Office: Plot No.3, (SP) III Main Road, Ambattur Industrial Estate, Chennai – 600 058 CIN L34103TN2004PLC054667 Phone No: 91 44 4224 2000,

Fax: 91 44 4224 2009 Notice of Loss of Share Certificate(s) NOTICE is hereby given that the following Share Certificate(s) issued by the company

s/ are stated to have been lost or misplaced or stolen and the registered holders / the legal heirs of the registered holders thereof have applied to the company for the issue Ouplicate Share Certificate(s).

Share Holder	Folio No.	Certificate No.	Distinctive Nos.	Shares				
SAROJ K. PAREKH SWAPAN K. PAREKH	S00320	2042	12244262 - 12244427	166				
The public are hereby warned against purchasing or dealing in any way, with the above Share Certificate. Any person(s) who has/ have any claim(s) in respect of the said Share								
Certificate(s) should lodge such claim(s) with the company at its registered office at the								

Certificate(s) should lodge south daint(s) with the company at its registered united at the address given above within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the company will proceed to issue Duplicate Share Certificate(s). For ZF Commercial Vehicle Control Systems India Limited

NOTICE

Declaration of Distribution (of Income & Capital) (previously Referred As Dividend) Under Various Schemes of Axis Mutual Fund:Axis Mutual Fund Trustee Limited, Trustee to Axis Mutual Fund ("the Fund") has approved the declaration of Distribution (of Income & Capital) (previously referred as dividend) under the Income Distribution cum Capital Withdrawal (IDCW) option(s) of following schemes, the particulars of which are as under:

Shares

166

Name of the Scheme(s)/ Plan(s)	Quantum of IDCW (₹ per unit)#	Record Date*	Face Value (₹ per Unit)	NAV as on October 18, 2022 (₹ per unit)
Axis Triple Advantage Fund - Regular Plan - IDCW	0.15		10	18.3255
Axis Triple Advantage Fund - Direct Plan - IDCW	0.15			22.6275
Axis Equity Hybrid Fund - Regular Plan - Monthly IDCW	0.10	October		12.78
Axis Equity Hybrid Fund - Direct Plan - Monthly IDCW	0.10	25, 2022*	10	14.31
Axis Equity Saver Fund - Regular Plan - Monthly IDCW	0.09			11.47
Axis Equity Saver Fund - Direct Plan - Monthly IDCW	0.09			12.70

As reduced by the amount of applicable statutory levy, if any. * or the immediately following Business Day if that day is not a Business Day.

Pursuant to payment of IDCW, the NAV of the above stated IDCW options of the scheme(s)/plan(s) would fall to the extent of payout and statutory levy, if any. The Distribution would be paid to the beneficial owners / unit holders whose names appear in the statement of beneficial owners

maintained by the depositories under the said scheme(s)/plan(s) at the close of business hours on the record date and to the unit holders holding units in physical form, whose names appear in the Register of unit holders maintained with Registrar and Transfer Agentunder the IDCW option (s) of the scheme (s)/plan (s) as at the close of the business hours on the record date.Investors may kindly note that declaration of Distribution is subject to availability of distributable surplus on the record date/ex-

 $distribution \, date. \, In \, case \, the \, distributable \, surplus \, is \, less \, than \, the \, quantum \, of \, Distribution \, on \, the \, record \, date/ex-distribution \, date, \, determine the \,$ $the \, entire \, available \, distributable \, surplus \, in \, the \, scheme (s)/plan (s) \, will \, be \, declared \, as \, Distribution. \, distribution \, distribut$ Investors are requested to kindly take note of the above.

> For Axis Asset Management Company Limited (CIN - U65991MH2009PLC189558) (Investment Manager to Axis Mutual Fund) Sd/-

Chandresh Kumar Nigam Managing Director & Chief Executive Officer

 $\textbf{Statutory Details:} \ Axis \ \textbf{Mutual Fund has been established as a Trust under the Indian Trusts Act, 1882, sponsored by Axis \ \textbf{Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd.} \\ \textbf{(liability Restricted for the Indian Trusts Act$ to ₹ 1 Lakh). Trustee: Axis Mutual Fund Trustee Limited Investment Manager: Axis Asset Management Company Limited (the AMC) Risk Factors: Axis Bank Ltd. is not liable or responsible for any loss or shortfall resulting from the operation of the schemes. Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.



Axis House, First Floor, C2, Wadia International Centre, Pandurang Budhkar Marg, Worli, Mumbai - 400 025, India. TEL: (022) 4325-5161, FAX: (022) 4325-5199, EMAIL: customerservice@axismf.com, WEBSITE: www.axismf.com, ADDITIONAL CONTACT NUMBER: 8108622211

Bharat Bond ETFs cross ₹50,000-cr AUM mark

PRESS TRUST OF INDIA New Delhi, October 19

BHARAT BOND EXCHANGE-Traded Funds, a central government initiative, have crossed the ₹50,000-crore asset under management mark in just two-and-a-half years, Edelweiss Mutual

Fund said on Wednesday. The

fund house manages Bharat

Bond Exchange Traded Funds (ETFs). The overall passive debt category has crossed ₹1.15 trillion mark at the industry level - this growth was kickstarted by the launch of the first tranche of the Bharat Bond ETF in December 2019,

according to a statement. So far, five tranches of Bharat Bond ETFs have been launched. There are five different maturities offered by the fund ETFs - 2023, 2025, 2030, 2031, and 2032 which can help investors choose the right maturity according to their needs.

"The success of Bharat Bond ETFs is a testament to the financial strength of PSUs and the trust that they inspire in investors. We are happy that our maiden debt ETF has achieved phenomenal success,"Tuhin Kanta Pandey, Secretary, DIPAM, Ministry of Finance, said.

The ETF invests in constituents of the Nifty Bharat Bond Indices, consisting of AAA-rated public sector companies.

"We not only brought to market India's first corporate bond ETF but also created a product and product category from the ground up. In the process, we were able to bring to investors a unique investment offering and also become a leader in the fixed income and passive debt category," Radhika Gupta, MD & CEO, **Edelweiss Asset Management** Limited, said.

CHENNAI/KOCHI